Registered Office "Maithri" 132, Cathedral Road, Chennai 600 086,

India.

CIN: L74999TN1972PLC006127



Tel: 91 44 2811 2472

URL: www.ranegroup.com

Rane Engine Valve Limited

//Online Submission//

REVL/SE/041/2022-23 October 19, 2022

BSE Limited	National Stock Exchange of India Ltd.		
Listing Centre	NEAPS		
Scrip Code: 532988	Symbol: RANEENGINE		

Dear Sir / Madam,

Sub: Newspaper publication of Un-audited Financial Results - Regulation 47 of SEBI LODR

We hereby enclose copies of extract of the Un-audited financial results of the Company for the quarter and half year ended September 30, 2022 (UFR) published on October 19, 2022, in the newspapers, viz., 'Business Standard' (English) and 'Hindu Tamizh Thisai' (Regional language).

We request you to take the above on record and note the compliance under relevant provisions of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (SEBI LODR).

Thanking you.

Yours faithfully,

For Rane Engine Valve Limited

Vivekanandaa M Secretary

Encl: a/a

Royapettah Branch, Chennai 260-262 Royapettah High Road, Royapettah Chennai-600014 Phone: 044-2813 3001

केनरा बैंक Canara Bank 🕸

POSSESSION NOTICE [for Imm Whereas, the undersigned being the Authorised Officer of Canara Bank, under the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 (Act 54 of 2002) and in exercise of powers conferred under Section (3) (12) read with rule 3 of the Security Interest (Enforcement) Rules 2002, issued a Demand Notice Dates mentioned below calling upon the borrowers mentione terein below to repay the amount mentioned in the notice within 60 days from the late of receipt of the said notice.

date of receipt of the said notice.

The borrowers having failed to repay the amount, notice is hereby given to the borrower and the public in general that the undersigned has taken possession of the properties described herein below in exercise of powers conferred on him under section 13(4) of the said Act, read with rule 8 & 9 of the security Interes Inforcement Rules, 2002 on this 14th day of October of the year 2022.

The borrowers in particular and the public in general are hereby cautioned not to dea with the properties and any dealings with the properties will be subject to the charg of the Canara Bank, Royapettah Branch for an amounts and future interest, cost

he borrower's attention is invited to the provisions of sub-section (8) of section 13 of the Act, i

espect of time available, to redeem the secured assets.

S.No.1: Name of the Borrower/ Guarantors: 1.M K Enterprises Prop.M.Kumar, No 36 Mir Bakshi Ali Street, Royapettah, Chennai –600014. E.M.Kumar, S/o.Munuswamy, No.25 Pattunoolkarar Garden, Madhava Perumalpuram, Chennai 600004; Demand Notice Date: 23.11.2021; Amount claimed as per Demand Notice: Rs.23,25,233.63, Rs.21,06,167.27, Rs.14,08,617.80, Rs.4,77,781/- and Rs.1,33,395.93; Amount Outstanding: Rs.71.64.056.86 and interest thereon.

Description of the Immovable Property: All that piece and parcel of land description of the immovable Property: All that piece and parcel of land admeasuring 736 sq. ft with Building thereon at Plot No. 6, Old Door No.34/23, New Door No.25, Previously Mundakanni Ammai Koil Street, now Pattunoolkaran Thottam Main Road, Thiyagarapuram, Mylapore, Chennai 500004 comprised in RS No. 1873, as per TSLR patta RS No. 1873/10, Block 38 of Mylapore Village and the land being bounded on the North by: Krishna Sah Plot, South by: 16 feet Road, East by: 20 feet Road, West by: Poonammal Super Structure and lying within the Sub Registration District of Mylapore and Registration District of

S.No.2: Name of the Borrower/ Guarantors: 1.Mrs.R.Vijayakumari, 2.Mr.P.M.Rajagopal, 3.Mr.Swathij Jayaraman, All residing at, No.48 C Block lallathambi Mudali Street, Triplicane, Tamilnadu 600005; Demand Notice Date Anount Outstanding: Rs.15,57,551.32 and interest thereon.

Description of the Immovable Property: All that piece and parcel of land admeasuring an extent of 1843 5/8 sq.ft as per document and 1729 sq ft as per patta, comprised in OS No.730, RS No.853, CC No.486 of Triplicane Division, Situated at New Door No.195 (Old No.365/366, then No.10) Pycrofts Road, now Bharathi Salai, Pudupakkam, Royapettah, Chennai-600014 and bounded on the North by: Chetty's Garden, South by: The said Road, East by: Corporation Dispensary Premises, West by: Premises bearing Old Door No.364 within the Registration District of South Chennai and the Sub Registration District of Friplicane. Undivided Share in the Land 133 sq. ft in the Schedule above operty Flat Space bearing No.2, in the Ground Floor having Super Built up area of 454 sq.ft including common area in the building. Owned by Mr.P M Rajagopal nd Mrs.R.Vijayakumari.

Authorised Office Date: 14.10.2022 Canara Bank

POSSESSION NOTICE Whereas, the authorized officer of **Jana Small Finance Bank Limited** (Formerly known as Janalakshmi Financial Services Limited), under the Securitization And Reconstruction of Financial Assets And Enforcement Of Security Interest Act, 2002 and in exercise of pow-

ers conferred under section 13 (12) read with rule 3 of the Security Interest (Enforcement) Rules 2002 issued **demand notices** to the borrower(s)/ Co-borrowers(s) calling upon the borrowers to repay the amount mentioned against the respective names together with interest thereon at the applicable rates as mentioned in the said notices within **60 days** from the date of receipt of the said notices, along with future interest as applicable incidental expenses, costs, charges etc. incurred till the date of payment and/or realisation.

Sr. No.	I Aan NA	Borrower/ Co-Borrower/ Guarantor/ Mortgagor	13(2) Notice Date/ Outstanding Due (in Rs.) as on	Date/ Time & Type of Possession
1	32699440000031	1) Mr. Meganathan K Prop. of M/s. Sri Krishna Industries & 2) Mr. Meganathan K & 3) Mrs. Rama M	08/08/2022, Rs.17,70,060.90 as on 08.08.2022	13-10-2022 02:19 P.M. Symbolic Possession

Schedule of the Property: All that Piece and parcel of Land and Building, Comprised in GramaNatham Old S.No.84, New S.No.85/ 1 & 2 Part, measuring vith an extent of 522 Sq.ft Situated at Okkiyam Thuraipakkam Village Sholinganallur Taluk, Chennai District and Bounded on the North by: Land belongs to Mr. Arumugam, **South by:** 5 feet Common Pathway, **East by:** Land belongs to Mrs. Ravi, **West by:** Land belongs to Mrs. Shanmugam. Measuring with an extent 522 Sq.ft., East to west on the Northern Side: 29 Feet, East to West on the Southern Side: 29 Feet, North to South on the Eastern Side: 18 Feet, North to South on the Western Side: 18 Feet. Situated within the Sub-Registration District of Neelangarai and in the Registration District of South Chennal.

2	32699430000449	Mr. Soundararajan 2) Mrs. Thenmozhi Soundararajan & 3) M/s. Golden Star Housekeeping Services	11/07/2022 Rs.24,93,775.10 as on 07.07.2022	13-10-2022 10:31 A.M. Symbolic Possession
---	----------------	---	---	--

Schedule of the Property: All that piece and parcel of the property bearing Door No.9/8, Telephones Nagar, 3rd Cross Street, Perungudi, Chennai, comprised in S.Nos.147/1 and 147/2B, Patta No.2284 as per Patta S.No.147/1A1A2, situated at Perunkudi Village, Sholinganallur Taluk, Kancheepuram District, Plot No.11 South Western side measuring 608 sq.ft., together with building thereon with amenities and the land **Bounded on the North by:** Plot belongs to Mr. Sivasankaran, **South** by: 15 Feet Road, East by: Plot belongs to Mr. Nallamuthu, West by: Plot No.10 Measuring: Northern Side: 20 feet, Southern Side: 19 feet 3 Inches, Eastern Side 31 feet, Western Side: 31 feet. Situated within the Sub Registration District of Neelangarai and Registration District of Chennai South.

Whereas the Borrower's/ Co-Borrower's/ Guarantor's/ Mortgagors, mentioned herein above have failed to repay the amounts due, notice is hereby given to the Borrower's mentioned herein above in particular and to the Public in general that the authorised officer of **Jana Small Finance Bank Limited** has **taken possession** of the properties secured assets described herein above in exercise of powers conferred on him under Section 13(4) of the said act read with Rule 8 of the said rules on the dates mentioned above. The Borrower's/ Co-Borrower's/ Guarantor's/ Mortgagors mentioned herein above in particular and the Public in general are hereby cautioned not to deal with the aforesaid properties/ Secured Assets and any dealings with the said properties Secured assets will be subject to the charge of Jana Small Finance Bank Limited.

Place: Chennai Date: 17.10.2022

Sd/- Authorised Officer. Jana Small Finance Bank Limited

JANA SMALL FINANCE BANK

Registered Office: The Fairway, Ground & First Floor, Survey No.10/1, 11/2 & 12/2B, Off Domlur, Koramangla Inner Ring Road, Next to EGL Business Park, Challaghatta, Bangalore-560071. Branch Office: No.28/36, 1st Floor, Southwest Boag Road, T Nagar, Chennai-600017.

Email Id: cb2649@canarabank.com



DEMAND NOTICE [SECTION 13(2)] TO BORROWER/GUARANTOR/MORTGAGOR Demand Notice issued under Section 13(2) of the Securitization & Reconstruction of Financial Assets and Enforcement of Security Interes Act, 2002 Through Paper Publication

Borrowers: Shri Gowrishankar Umamaheswaran, Mr.S.Umamaheswaran Mrs.K Madhavi, All at: Plot No.1, 4th Cross Street, Kamakchi Nagar Anakputhuru, Chennai-600070.

Sub: Notice issued under Section 13(2) of the Securitization 8 Reconstruction of Financial Assets & Enforcement of Security Interest

The undersigned being the Authorized Officer of Canara Bank Thiruvanmiyur Branch (hereinafter referred to as "the secured creditor") appointed under the Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002, (hereinafter referred as the "Act") do hereby issue this notice to you as under

That Shri Gowrishankar, S/o.Umamaheswaran, (hereinafter referred to "the Borrower"1) has availed credit facility / facilities stated in the Schedule A hereunder and has entered into the security agreement's in favour of the secured creditor. While availing the said financial assistance, you have expressly undertaken to repay the loan amount/s in accordance with the terms and conditions of the above mentioned agreements.

You (The person mentioned in schedule B) are also entered in to agreen against the secured assets which are detailed in **Schedule B** hereunder.

Schedule-A: Details of the credit facility/ies availed by the Borrower					
Loan A/c.No.	Nature of Loan / Limit	Date of sanction	Amount		
60347780000129	Education Loan	28.07.2015	Rs.35,00,000/-		
	an / credit facilities are				
	the assets more speci				
	rtue of the relevant do				
	had failed to discharge				
	ated, the Bank has o				
	ce, we hereby issue this ct calling upon you to c				
	ds the secured credito				
	(Rupees Forty Nine L				
	three Twenty Six paisa				
interest and other expenses, within sixty days from the date of the notice,					
failing which we	shall exercise all or any	of the rights under	section 13(4) of		
	ou are also put on notice				
	tor shall not transfer by				
	sets detailed in Schedu				
	f the secured creditor. T				
	us under the subject Ac	•			
	invited to provisions of s				
Act, in respect of t	time available, to redeer	n tne secured asse	eis.		

Whereas the demand notice sent to all of you by regd. post / courier.

Schedule-B: Details of Security Assets: Name of Title Holder 1.Mr.S.Umamaheswaran, 2.Mrs.K.Madhavi: All that piece and Parcel o he Land and Building situated at Plot No 1, 4th Street, Kamatchi Nagar Anakhaputhur, Chennai-600070 (as per the approved sub division plan in PP No.64/09/A-2 dt 17.04.2009 issued by Anakhaputur Muncipility comprised in Survey No.217/2 Patta No.214 of Anakhaputhur Village Famabaram Taluk, Knacheepuram District land measuring an extent o 1328 sq.ft together with building theron and bounded on the : North By Plot No 2, South By: 4th Cross Street, Kamakchi Nagar, East By :16 fee Road, West By: Gowris House.

Schedule-C: Details of liability as on 12.10.2022 Liability with Interest Loan A/c.No. Rate of Nature of as on Date 12.10.2022 Interest Rs.49,43,783.26 10.75%* 60347780000129 **Education Loan** Authorised Officer, Canara Bank Date: 12.10.2022

Business Star Newspaper: Business Standard Language: English

Edition: All editions

TP sou Date of Publication: October 19,

Call Center /Traini 2022

EMD SI **Tender Description NIT Number**

No			(RS.)	Inclusive	and time of		
l No				GST (Rs.)	Payment of		
					Tender Fee		
1	Purchase Order for Supply of Rubber	TPSODL/OT/	50,000	5,000	31.10.2022		
	Mat 33KV, 3mm Thick	2022-23/092			18:00 Hrs		
2	Purchase Order for Supply of	TPSODL/OT/	50,000	5,000	31.10.2022		
	Multifunctional FRP Discharge Rod	2022-23/093			18:00 Hrs		
3	Rate Contract for Hiring services for	TPSODL/OT/	50,000	5,000	28.10.2022		
	safety campaigning with company-	2022-23/095			18:00 Hrs		
	owned vehicles						
4	Rate Contract for SITC of CCTV	TPSODL/OT/	2,00,000	5,000	28.10.2022		
	Camera for PAN TPSODL.	2022-23/096			18:00 Hrs		
5	Rate Contract for Supply of Tree	TPSODL/OT/	50,000	5,000	28.10.2022		
	Pruner Telescopic Manual	2022-23/097			18:00 Hrs		
Ford	For detailed tender please visit Tender Section on TPSODI, website https://www.tpsouthernodisha.com						

 $TP Southern Odisha\ Distribution\ Limited\ (TPSODL)\ invites\ tender\ from\ eligible\ vendors\ for\ following:$ Tender Fee Last date

× DBS

REGIONAL OFFICE, KARUR: 2nd Floor, Salem Main Road, Kathaparai, Karur-639 006. Ph : 04324-258 405

POSSESSION NOTICE

Under Rule 8(1) (For immovable property)

from November 27, 2020 the entire business of Lakshmi Vilas Bank Limited has been transferred to DBS Bank India Limited ("DBIL") pursuant to the Lakshmi Vilas bank (Amalgamation with DBS Bank India Limited) Scheme, 2020) under the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Second Act, 2002 and in exercise of powers conferred under Section 13(12) read with rule 3 of the Security Interest (Enforcement) Rules, 2002, issued a demand notice dated 27.06.2022 calling upon the Borrower: 1. M/s Paniala Promoters Private Itd, Represented by its Director: G.Selvaraj Moses, Registered Office at: No.480 Anna Salai, Khivraj Complex-II, 7th Floor, Nandanam, Chennai - 600 035, 2. M/s. Mimosha Shelters Private Ltd Represented by its Director: G. Selvaraj Moses, Registered Office at: No. 480, Anna Salai, Khivraj Complex-II 7th Floor, Nandanam, Chennai - 600 035, 3. M/s. Valerian Promoters Private Ltd, Represented by its Director G. Selvaraj Moses, Registered Office at : No.480, Anna Salai, Khivraj Complex-II, 7th Floor, Nandanam, Chenna - 600 035, 4. M/s.Pearl City Realtors Private Ltd, Represented by its Director : G. Selvaraj Moses, Registered Office at : No.10, First Floor, Parsn Samruti Mahal, Opp. Fathima College, Madurai - 625 018, 5. M/s. Thamarai Property Developers Private Ltd, Represented by its Director: N. Thivakaran, Registered Office at : No.10, First Floor, Parsn Samruti Mahal, Opp. Fathima College, Madurai - 625 018, **6. M/s.Sky View Shelters Private** Ltd, Represented by its Director: N.Thivakaran, Registered Office at: Flat No. 1, Kamal Apartments, No.18 Jagadeeswaran Street, T.Nagar, Chennai - 600 017, 7. Mr.T.Johnson, S/o.Thangaiah, No.106J/66, Millerpuram IInd Street, Tuticorin, Tuticorin District, 8. Mrs. Anny Johnson, W/o.T.Johnson, No.106J/66, Millerpuram, IInd Street, Tuticorin, Tuticorin District, 9. Mr. Samuel Jeffson Johnson, S/o.T.Johnson, No.106J/66, Millerpuram, IInd Street, Tuticorin, Tuticorin District, 10. Mr.G.Selvaraj Moses, S/o.Gnanam Gladson, No.111/33E/9B, Polepettai Tuticorin, 11. Mr.N.Thivakaran, S/o. Natesan, No. 4/267/1, 2nd Street, Muthammal Colony, Tuticorin to repay the amount mentioned in the notice being Rs.3,92,03,191.65 (Rupees Three Crores Ninety Two Lakhs Three Thousand One Hundred Ninety One and Paise Sixty Five only) as on 30.04.2022 with future interest, costs & other charges if any within 60 days from the date of receipt of the said notice.

The Borrower / guarantor having failed to repay the amount, notice is hereby given to the Borrower / guarantor and the Public in general that the undersigned has taken possession of the property described herein below in exercise of powers conferred on him under Sub-Section (4) of Section 13 of Act read with rule 8 of the Security Interest Enforcement Rules, 2002 on this 14th day of October 2022.

The Borrower / guarantor in particular and the Public in general is hereby cautioned not to deal with the property and any dealings with the property will be subject to the charge of DBS Bank India Limited, Tuticorin Branch for an amount of Rs. 4,27,41,793.65 (Rupees Four Crores Twenty Seven Lakhs Forty One Thousand Seven Hundred Ninety Three and Paisa Sixty Five Only) as on 30.09.2022 along with interest and expenses thereon

The borrower's / guarantor's attention is invited to provisions of sub-section (8) of section 13 of the act, in respec of time available, to redeem the secured assets

DETAILS OF THE IMMOVABLE PROPERTY

SCHEDULE - A (Properties of M/s. Paniala Promoters Pvt Ltd): SCHEDULE - I: ITEM -1: Tuticorin Registration District, Pudukottai Sub Registration Saragam, Thimmarajapuram Union, Thimmarajapuram Village. Patta No. 110, Ayan Punjai Survey No. 19/2 comprising 0.56.5 Hectares i.e. 1 acre 38 cents of land. BOUNDED: On the West by - Survey No. 19/1 B. On the East by - Survey No. 19/5. On the South by - Survey No. 19/3. On the North by - Survey No. 18. Totalling to an extent of 1 acre 38 cents of land. ITEM 2: Tuticorin Registration District Pudukottai Sub Registration Saragam, Thimmarajapuram Union, Thimmarajapuram Village, Patta No.487, Survey No.43/1C comprising 1.31.0 Hectares i.e. 3 acres 24 cents of land. **BOUNDED**: On the West by - Survey No.43/1B On the East by - Survey No.42, On the South by - Survey No.48, On the North by - Survey No.43/4A and Survey No.2. Totalling to an extent of 3 acres 24 cents of land. ITEM 3: Tuticorin Registration District, Pudukottai Sub Registration Saragam, Tuticorin Taluk, Thimmarajapuram Union, Thimmarajapuram Village, Patta No.861, Survey No.259/2B comprising 0.80.5 Hectares i.e. 1 acre 99 cents of land. **BOUNDED**: On the West by - Sudalaimuthu Pillai Punjai, On the East by - A.M.Arumugam Pillai Baga Punjai, On the South by - Perumal Naicker Punjai, On the North by - K.Petchiyammai Punjai. Totalling to an extent of 1 acre 99 cents of land. 1 to 3 items totalled together 6 acres 61 cents of land

SCHEDULE – II : ITEM 1 : Palayamkottai Registration District, Murappanadu Sub Registration Saragam, Vadakki Karucherry Village, Ayan Punjai Survey 1. Survey No. 349/2, Hectares 0.53.0, Acres 1.31; 2. Survey No.350/2, Hectares 0.27.0, Acres 0.67; 3. Survey No. 351/2, Hectares 0.35.0, Acres 0.86; 4. Survey No. 352/2, Hectares 0.29.0 Acres 0.72; 5. Survey No. 364/2B, Hectares 0.41.5, Acres 1.02; 6. Survey No. 366/2, Hectares 0.29.5, Acres 0.73; Survey No. 367/2, Hectares 0.83.0, Acres 2.05; 8. Survey No. 387/3A, Hectares 0.08.5, Acres 0.21; 9. Survey No 387/3B, Hectares 0.08.5, Acres 0.21; 10. Survey No. 388/1A, Hectares 0.11.0, Acre 0.27; 11. Survey No. 388/1B, Hectares 1.36.0, Acres 3.36; 12. Survey No. 392/2B, Hectares 0.22.0, Acres 0.54; 13. Survey No. 393/1, Hectares 0.44.5, Acres 1.10; 14. Survey No. 393/2B, Hectares 0.45.0, Acres 1.11. 1 to 14 items totalled together comes to 14 Acres 16 cents of land, ITEM 2; Palayamkottai Registration District, Murappanadu Sub Registration Saragam Vadakku Karucherry Village, Ayan Punjai Survey. 1. Survey No.454/1B, Hectares 0.36.5, Acres 0.90; 2. Survey No. 571/1A, Hectares 0.52.0, Acres 1.29; 3. Survey No. 430/1, Hectares 0.43.0 undivided 53 cents, Acres 0.53, 4. Survey No. 435/1, Hectares 0.26.0, Acres 0.64; 5. Survey No. 399, Hectares 0.75.0, Acres 1.85 1/2. BOUNDED: On the North by - Thirumal Punjai, On the South by - Kinattru Urani Odai, On the West by - Muthiah Kuruthi Ammal Punjai, On the East by - Karuvelam, Sudalaimadan, V.Seeni and Survey No.383/3 Punjai. Palayamkottai Registration District. Murappanadu Sub Registration Saragam, Vadakku Karucherry Village, Ayan Punjai Survey. 6. Survey No. 429/1 Hectares 0.79.5, Acres 1.97; 7, Survey No. 456/1, Hectares 0.76.0, Acres 1.88; 8, Survey No. 423/2, Hectares 0.68 0. Acres 1.68: 9. Survey No. 431/2B. Hectares 0.40.0. Acres 0.99: 10. Survey No. 431/3. Hectares 0.29.0. Acres 0.72, 1 to 10 items totalled together comes to 12 Acres 45 ½ cents of land. ITEM 3: Tuticorin Registration District, Pudukottai Sub Registration Saragam, Varthagareddipatti Union, Varthagareddipatti Village. Joint Patta No.1557, Survey No.161/4 comprising 0.78.5 Hectares i.e. 1 acre 94 cents of land. BOUNDED: On the West by Survey No.161/2, On the East by - Survey No.162/2, On the South by - Survey No.162/3 and 161/5, On the North by - Survey No.161/3 and 162/1B. Totalling to an extent of 1 acre 94 cents of land.

SCHEDULE -III: 1st ITEM: Tuticorin Registration District, Pudukottai Sub Registration Saragam, Tuticorin Taluk Varthagareddipatti Union, Varthagareddipatti Village, Joint Patta No.1109, Survey No.168/4 comprising 0.58.5 Hectares i.e. 1 acre 44 cents of land out of which 1 acre 8 cents of land. Totalling to an extent of 1 acre 8 cents of land. 2nd AND 3rd ITEM: 1. Tuticorin Registration District, Pudukottai Sub Registration Saragam, Tuticorin Taluk Varthagareddipatti Panchayat Union, Varthagareddipatti Village, Patta No.1563. Survey No 121/1C comprising 0.39.0 Hectares i.e. 96 cents of land. 2. Tuticorin Registration District, Pudukottai Sub Registration Saragam Tuticorin Taluk, Varthagareddipatti Panchayat Union, Varthagareddipatti Village, Patta No.1563, Survey No.121/1E comprising 0.40.0 Hectares i.e. 99 cents of land. 1st and 2nd item totalled together to an extent of 1 acre 95 cents of land. 4th AND 5th ITEM: 1. Tuticorin Registration District, Pudukottai Sub Registration Saragam, Tuticorin Taluk Varthagareddipatti Panchayat Union, Varthagareddipatti Village, Patta No.1564, Survey No.166/5 comprising 0.79. Hectares i.e. 1 acres 96 cents of land. **2.** Tuticorin Registration District. Pudukottai Sub Registration Saragan Tuticorin Taluk, Varthagaredipatti Panchayat Union, Varthagareddipatti village, Patta No 1564, Survey No 166/7 comprising 0.67.5 Hectares i e. 1 acres 67 cents of land. 1st and 2nd item totalled together to an extent of 3 acres 63 cents of land. 1 to 5 items totalled together 6 acres 66 cents of land

SCHEDULE -IV: ITEM -1: Tuticorin Registration District, Pudukottai Sub Registration Saragam, Thimmarajapuram Union, Thimmarajapuram Village, Patta No.107, Ayan Punjai Survey No.145/4 comprising 1.53.5 Hectares i.e. 3 acres 79 cents of land. BOUNDED: On the West by - Survey No.145/3, On the East by - Survey No.147, On the South by - Survey No.146, On the North by - Survey No.145/2 and 148. Totalling to an extent of 1.53.5 Hectares i.e. 3 acres 79 cents of land. ITEM -2: 1. Tuticorin Registration District, Pudukottai Sub Registration Saragam Tuticorin Taluk, Thimmarajapuram Panchayat Union, Thimmarajapuram Village, Patta No.638, Survey No.57/3 comprising 0.48.0 Hectares i.e. 1 acre 19 cents of land. BOUNDED; On the East by - Survey No.57/2, On the West by - Survey No.41/2, On the South by - Survey No.56/6, 56/5, On the North by - Survey No.58. Totalling to an extent of 0.48.0 Hectares i.e. 1 acre 19 cents of land. 2. Tuticorin Registration District, Pudukottai Sub Registration Saragam, Tuticorin Taluk, Thimmarajapuram Panchayat Union, Thimmarajapuram Village, Patta No 631, Survey No.56/2 comprising 0.39.0 Hectares i.e. 96 cents of land. BOUNDED: On the East by - Survey No.56/4, On the West by - Survey No.56/1. On the South by - Survey No.55/3. On the North by - Survey No.51/2, 56/3. Totalling to an extent of 0.39.0 Hectares i.e 96 cents of land. 3. Tuticorin Registration District, Pudukottai Sub Registration Saragam, Tuticorin Taluk, Thimmarajapuram Panchayat Union, Thimmarajapuram Village, Patta No.631. Survey No.56/6 comprising 0.13.0 Hectares i.e. 32 cents of land. **BOUNDED**: On the East by - Survey No.56/8, On the West by - Survey No.56/5, On the South by - Survey No.56/7, On the North by - Survey No.57/2, 57/3. Totalling to an extent of 0.13.0 Hectares i.e. 32 cents of land. 1st to 3rd item totalled together to an extent of 2 acres 47 cents of land. ITEM - 3:1. Tuticorin Registration District, Pudukottai Sub Registration Saragarn, Tuticorin Taluk Thimmarajapuram Panchayat Union, Thimmarajapuram Village, Patta No.331, Survey No.100/5B comprising 0.34 .5 Hectares i.e. 85 cents of land. BOUNDED: On the East by - Soodamani Punjai, On the West by - Kasamuthu baga Punjai, On the South by : K.Shanmugam Pillai Punjai, On the North by : Samiah Punjai Survey No.100/1. Totaling to an extent of 0.34.5 Hectares i.e. 85 cents of land. 2. Tuticorin Registration District, Pudukottai Sub Registration Saragam, Tuticorin Taluk, Thimmarajapuram Panchayat Union, Thimmarajapuram Village, Patta No.331, Survey No.100/1B comprising 0.43.5 Hectares i.e. 1 acre 07.5 cents of land. BOUNDED: On the East by - Kuppusamial Punjai, On the West by - Kasamuthu Punjai, On the South by - 1st Item Punjai, On the North by - Odai. Totalling to ar extent of 0.43.5 Hectares i.e., 1 acre 07.5 cents of land 1st and 2nd item totalled together 1 acre 92.5 cents of land ITEM -4: Tuticorin Registration District, Pudukottai Sub Registration Saragam, Tuticorin Taluk, Thimmarajapuram Panchayat Union, Thimmarajapuram Village, Patta No.714, Survey No.41/3 comprising 0.66.5 Hectares i.e., 1 acre 64 cents of land. BOUNDED: On the East by - Survey No.41/4, On the West by - Survey No.41/2, On the South by - Survey No.41/5, 41/2, On the North by - Survey No.41/1. Totalling to an extent of 0.66.5 Hectares i.e., 1 acre 64 cents of land. ITEM -5: Tuticorin Registration District, Pudukottai Sub Registration Saragam. Tuticorin Taluk

RANE ENGINE VALVE LIMITED

Regd. Office: "MAITHRI", 132, Cathedral Road, Chennai - 600086 visit us at: www.ranegroup.com CIN: L74999TN1972PLC006127

S.		Quarter	Quarter Ended		Half Year Ended	
	Particulars	30.09.2022	30.09.2021	30.09.2022	30.09.202	
No.		Unaudited	Unaudited	Unaudited	Unaudite	
1	Total income from operations	123.33	100.38	238.34	176.38	
2	Net Profit / (Loss) for the period (before tax and Exceptional Items)	1.09	(3.57)	(2.34)	(12.47)	
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional Items)	(0.06)	(4.47)	(4.54)	(13.37)	
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional Items)	(0.04)	(3.09)	(3.15)	(8.88)	
5	"Total Comprehensive Income for the period (comprising profit/loss)				, ,	
	for the period (after tax) and other Comprehensive Income(after tax))"	0.17	(3.00)	(2.91)	(8.76)	
6	Equity Share Capital	6.72	6.72	6.72	6.72	
7	Earnings Per Share (of Rs 10/- each)					
	(for continuing and discountined operations)-					
	(a) Basic :	(0.06)	(4.61)	(4.69)	(13.22)	
	(b) Diluted:	(0.06)	(4.61)	(4.69)	(13.22)	

(Listing and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the unaudited financial results are available on the Stoc Exchange websites: www.bseindia.com and www.nseindia.com and on the company's website-www.ranegroup.com

The above financial results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their respective

meetings held on October 18, 2022. The Statutory auditors have carried out limited review of these financial results.

The results for the half year ended September 30, 2022 are strictly not comparable as such with that of the half year ended September 30, 2021 as the Company's sales for a part of the quarter ended June 30, 2021 was impacted by the second wave o COVID-19 pandemic. The company, based on the internal and external information available up to the date of approval of these financial results, has concluded that no adjustments arising out of the COVID-19 pandemic are required in the carrying amounts of financial and other assets. The company will continue to monitor future economic conditions and update its assessme Exceptional items (net) represents the following:

Voluntary Retirement Expenditure of Rs.0.90 Crores for the quarter and half year ended September 30, 2021 and Rs.3.5

Crores for the year ended March 31, 2022 respectively, ii Provision for Customer Quality Claims Rs. 2.20 Crores for the Half year ended September 30, 2022 (Rs.1.15 Crores and Rs.1.05 Crores respectively for the quarters ended September 30, 2022 and June 30, 2022) towards estimated product liability costs, in respect of certain valves supplied to an overseas customer pending finalisation. The company has initiated insurance claim in respect of the same, which is under process. The management is of the opinion that the provision carried as at September 30 2022 is adequate to cover the estimated net liability.

onneri, Thiruvallur District, Tamilnadu Dated : October 18, 2022

For Rane Engine Valve Limited L Ganesh, Chairman

Thimmarajapuram Panchayat Union. Thimmarajapuram Village, Old Jamin Survey No.106, As per settlement measurement Patta No.88, as per new subdivision Patta No.1019 Survey No. 55/2 comprising 0.34.0 Hectares i.e. 84 cents of land. **BOUNDED**: On the East by - Survey No.55/3. On the West by - Survey No.55/1. On the South by - Survey No.55/2, On the North by - Survey No.56/1, 56/2. Totalling to an extent of 0.34.0 Hectares i.e. 84 cents of land, 1 to 5 items totalled together 10 acres 66.5 cents of land.

SCHEDULE -V: ITEM -1: Tuticorin Registration District, Pudukottai Sub Registration Saragam, Thimmarajapuram Union, Thimmarajapuram Village, Joint Patta No.872, Survey No.154/2 comprising 1.47.5 Hectares i.e. 3 acres 64 cents out of which Eastern 0.73.75 hectares i.e. 1 acre 82 cents of land BOUNDED: On the West by - Survey Whereas the undersigned being the Authorized officer of DBS Bank India Limited, Tuticorin Branch ("With effect | No.153/4,3,2 Eastern side Vazhavanthal land, On the East by - Survey No.155, 156E & 154/3B, On the South by - Survey No.154/3B, 3A, On the North by - Survey No.154/1 & 155. Totalling to an extent of 1 acre 82 cents of land. ITEM -2: Tuticorin Registration District, Pudukottai Sub Registration Saragam, Thimmarajapuram Union Thimmarajapuram Village, Patta No.545, Survey No.145/2 comprising 0.60.0 Hectares i.e. 1 acre 48 cents of land. BOUNDED: On the West by: Survey No.145/1, On the East by - Survey No.148/1, On the South by - Survey No 145/4, 3, On the North by - Odai. Totalling to an extent of 1 acre 48 cents of land. ITEM - 3: Tuticorin Registration District, Pudukottai Sub Registration Saragam, Thimmarajapuram Union, Thimmarajapuram Village, Patta No.550, Survey No.38/2 comprising 0.70.5 Hectares i.e. 1 acre 74 cents of land. **BOUNDED**: On the West by - Survey No.38/1, On the East by - Survey No.38/3A & 3B, On the South by - Survey No.38/3C, On the North by - Survey No.39/1, 2. Totalling to an extent of 1 acre 74 cents of land.

> SCHEDULE - B (Properties of M/s. Mimosa Shelters Pvt Ltd): 1st Item: Tuticorin Registration District, Pudukottai Sub Registration Saragam, Karungulam Panchayat Union, Srivaikuntam Taluk, Sekkarakudi Village I, Patta No.2743, Ayan Punjai Survey No.236 comprising 0.73.5 hectares i.e. 1 acre 82 cents of land. Bounded: On the North by Survey No.238/1A3 and 238/1C belonging to Perumpadayan vagayara and S.Sivarama Pillai, On the South by Survey No.235/1 and 2 belonging to M.Sudalai, On the East by - Survey No.218 & 219 Odai, On the West by - Survey No.237/2 belonging to K.Narayana Pillai. Totalling to an extent of 1 acre 82 cents of land. 2nd Item: Tuticorin Registration District, Pudukottai Sub Registration Saragam, Karungulam Panchayat Union, Srivaikuntam Taluk Sekkarakudi Village, Patta No.1325, Ayan Punjai Survey No.188 comprising 0.64.0 hectares i.e, 1 acre 58 cents of land. 3rd Item: Tuticorin Registration District, Pudukottai Sub Registration Saragam, Karungulam Panchayat Union, Srivaikuntam Taluk, Sekkarakudi Village, Patta No 1704, Ayan Punjai Survey. 1. Survey No. 163/1, Hectares 0.28.0, Acres 0.69; 2. Survey No.180/1, Hectares 0.26.5, Acres 0.65; 3. Survey No. 180/2, Hectares 0.26.0, Acres 0.64. Total: Hectares 0.80.5, Acres 1.98. Totaling to an extent of 1 acre 98 cents of land Schedule Correct. 4th Item : Tuticorin Registration District, Pudukottai Sub Registration Saragam, Karungulam Panchayat Union, Srivaikuntam Taluk, Sekkarakudi Village, Patta No.742, Avan Puniai Survey No.300/2B comprising 0.22.0 hectares i.e., 54 cents of land. 5th Item: Tuticorin Registration District. Pudukottai Sub Registration Saragam, Karungulam Panchayat Union, Srivaikuntam Taluk, Sekkarakudi Village, Patta No.375, Ayan Punjai Survey No.298/3 comprising 0.24.5 hectares i.e. 60 cents of land. 6th Item: 1. Tuticorin Registration District, Pudukottai Sub Registration Saragam Karungulam Panchayat Union, Srivaikuntam Taluk, Sekkarakudi Village, Patta No.918, Ayan Punjai Survey No.463/2 comprising 0.18.0 hectares i.e. 44 cents of land. 2. Tuticorin Registration District, Pudukottai Sub Registration Saragam, Karungulam Panchayat Union, Srivaikuntam Taluk, Sekkarakudi Village, Patta No.1102, Ayan Punjai Survey No.298/4 comprising 0.26.0 hectares i.e. 49 cents of land. 1st and 2nd item totalled together 93 cents of land. 7th Item: Tuticorin Registration District, Pudukottai Sub Registration Saragam, Karungulam Panchayat Union, Srivaikuntam Taluk, Sekkarakudi Village, Patta No.1842, Ayan Punjai Survey No.1070/1C comprising 0.42.0 hectares i.e. 1 acre 4 cents of land. Bth Item: Tuticorin Registration District, Pudukottai Sub Registration Saragam Karungulam Panchayat Union, Srivaikuntam Taluk, Sekkarakudi Village I, Patta No.1921, Ayan Punjai Survey No.272/2B comprising 1.37.5 hectares i.e. 3 acres 39 cents of land. Bounded: On the North by - S.Ondiveerar Punjai land, On the South by - Vellaiyan Pillai Punjai land, On the East by - K.Mariappan Punjai land, On the West by - Sankaraavudai Ammal Punjai land. Totaling to an extent of 3 acres 39 cents of land. 1 to 8 items totalled together 11 acres 88 cents of land.

> SCHEDULE - C - Properties of M/s. Valerian Promoters Pvt Ltd : 1st Item : Tuticorin Registration District Ottapidaram Sub Registration Saragam, Ottapidaram Taluk, Melapandiapuram Village, Patta No.475, Ayan Punjai Survey 95/3 comprising 0.38.5 hectares i.e. 95 cents of land. Bounded: On the North by - Oorani Punjai, On the South by - Ganapathy Punjai, On the East by - Chinnakutti Punjai, On the West by - Subban Punjai. Totaling to an extent of 0.38.5 hectares i.e. 95 cents of land. 2nd Item: Tuticorin Registration District, Ottapidaram Sub Registration Saragam, Ottapidaram Taluk, Melapandiapuram Village, Patta No.759, Ayan Punjai Survey 309/2 comprising 1.16.5 hectares i.e. 2 acres 88 cents of land. 3rd Item : Tuticorin Registration District, Ottapidaram Sub Registration Saragam, Ottapidaram Taluk, Melapandiapuram Village, Patta No. 186, Ayan Punjai Survey 95/12 comprising 0. 16.5 hectares i.e. 41 cents of land. 4th Item: Tuticorin Registration District, Ottapidaram Sub Registration Saragam Ottapidaram Taluk, Paraikuttam Village, Patta No.449, Ayan Punjai Survey. 1. Survey No. 44/2, Hectares 0.47.0 Acres 1.16; 2. Survey No. 50/1, Hectares 0.77.5, Acres 1.91; 3. Survey No. 50/3, Hectares 0.34.0, Acres 0.84 Total: Hectares 1.58.5, Acres 3.91. Totaling to an extent of 1.58.5 hectares i.e. 3 acres 91 cents of land. 5th Item ; Tuticorin Registration District, Ottapidaram Sub Registration Saragam, Ottapidaram Taluk, Paraikuttam Village, Ayan Punjai Survey. 1. Survey No. 234/2, Patta No. 283, Hectares 1.44.0, Acres 3.56; 2. Survey No. 228/3B, Patta No. 294, Hectares 0.60.0, Acres 1.48; 3. Survey No. 228/4B, Patta No.294, Hectares 0.22.0, Acres 0.54; 4. Survey No. 228/3A. Patta No. 180. Hectares 0.60.0, Acres 1.48, 5. Survey No. 228/4A, Patta No. 180, Hectares 0.21.5, Acres 0.53, Total: Hectares 3.07.5, Acres 7.59, Totaling to an extent of 3.07.5 hectares i.e. 7 acres 59 cents of land 6th Item: Tuticorin Registration District, Ottapidaram Sub Registration Saragam, Ottapidaram Taluk, Paraikuttam Village, Patta No.365, Avan Puniai Survey, 1, Survey No. 239/1, Hectares 1,79.5, Acres 4,43; 2, Survey No.251/1 Hectares 4.71.5, Acres 11.64, 3, Survey No. 56/1, Hectares 1.33.5, Acres 3.30, Total: Acres 19.38, Totaling to an extent of 19 acres 38 cents of land out of which undivided half share i.e., 3.92.5 hectares i.e. 9 acres 69 cents of land. 7th Item: Tuticorin Registration District, Ottapidaram Sub Registration Saragam, Ottapidaram Taluk, Paraikuttam /illage, Patta No.44, Ayan Punjai Survey No.207/3 comprising 0.72.5 hectares i.e. 1 acre 79 cents of land. **8th Item** Tuticorin Registration District, Ottapidaram Sub Registration Saragam, Ottapidaram Taluk, Paraikuttam Village Patta No.157, Ayan punjai Survey No.207/4 comprising 1.32.0 hectares i.e.3 acres 26 cents of land. 9th Item 1. Palayamkottai Registration District, Kadambur Sub Registration Saragam, Srivaikuntam Taluk, Karungulam Panchayat Union, Poovani village, Patta No.1445, Ayan Punjai Survey No.166/4 comprising 1.58.0 Hectares i.e 3 acres 90 cents of land. Bounded: On the East by - Krishna Vathiyar Punjai, On the West by - Kaiperumal Naicker punjai, On the South by - Venkatalakshmi Ammal Punjai, On the North by - East West Odai. Totalling to an extent 1.58.0 Hectares i.e.3 acres 90 cents of land. 2. Palayamkottai Registration District, Kadambur Sub Registration Saragam, Srivaikuntam Taluk, Karungulam Panchayat Union, Poovani village, Patta No.1445, Ayan Punjai Survey No.630/4 comprising 0.21.5 Hectares i.e 53 cents of land. Bounded: On the East by - Chandran Punjai, On the West by - Ramasamy Naicker Punjai, On the South by - East West Odai, On the North by - Chandran Punjai. Totaling to an extent 0.21.5 Hectares i.e.53 cents of land. 3. Palayamkottai Registration District, Kadambur Sub Registration Saragam, Srivaikuntam Taluk, Karungulam Panchayat Union, Poovani Village, Patta No.410, Ayan Punjai Survey No. 124/4 Comprising 0.48.5 Hectares i.e. 1 acre 20 cents of land. 4. Palayamkottai Registration District, Kadambur Sub Registration Saragam, Srivaikuntam Taluk, Karungulam Panchayat Union, Poovani Village, Patta No.410, Ayan Punjai Survey No.124/5 comprising 0.24.0 Hectares i.e. 59 cents of land. Totaling to an extent 6 acres 22 cents of land. 10th Item: 1. Palayamkottai Registration District, Kadambur Sub Registration Saragam, Srivaikuntam Taluk, Pooyani Village, Avan Puniai Survey No. 736/4 comprising 2.70.5 hectares i.e. 6 acres 68 cents in which centre 0.78.0 hectares i.e. 1 acre 93 cents of land. Bounded: On the West by - Pitchiyarammal Punjai, On the East by - Karuppasamy Puniai, On the South by - A.Muthusamiah Pillai Puniai, On the North by - Odai, Totaling to an extent of 1 acre 93 cents of land. 2. Palayamkottai Registration District, Kadambur Sub Registration Saragam. Srivaikuntam Taluk, Poovani Village, Avan Puniai Survey No. 736/4 comprising 2,70.5 hectares i.e. 6 acres 68 cents in which Western 0.73.5 hectares i.e.1 acre 82 cents of land. **Bounded**: On the West by - V.B. Vellaisamiah Pillai Puniai. On the East by - S.Ramu Puniai. On the South by - A.Muthusamiah Pillai Puniai. On the North by V. Muthusamiah Pillai Puniai. Totaling to an extent of 1 acre 82 cents of land. The above 2nd item totalled together 3 acres 75 cents of land. Item 1 to 10 totalled together 40 acres 45 cents of land. SCHEDULE - D (Properties of M/s. Pearl city realtors Pvt Ltd.,): Tuticorin Registration District, Ottapidaram

> Sub-Registration Saragam, Ottapidaram Taluk, Paraikuttam village, **1.** Survey No.23/1, Hectare 1.09.0, Acres 2. Cents 69; 2. Survey No.29/1, Hectare 1.73.5, Acres 4, Cents 28; 3. Survey No.41/2, Hectare 1.58.0, Acres 3, Cents 90. Totaling to an extent of 10 acres 87 cents of land at Ottapidaram Panchayat Union Limit

> SCHEDULE - E (Properties of M/s. Thamarai Property Developers Pvt Ltd) : Tuticorin Registration District Ottapidaram Sub Registration Saragam, Ottapidaram Taluk, Melapandiapuram Village, Patta No.761, Ayan Punjai Survey No.249/1 comprising 2.26.5 hectares i.e. 5 acres 59 cents of land. <u>Bounded :</u> North by - Ponniah Reddiar Punjai, South by - Odai, West by - Sankaralinga Velar Punjai, East by - Tirupathi Reddiar Punjai. Totaling to an extent of 5 acres 59 cents of land.

> SCHEDULE - F (Properties of M/s. Skyview Shelters Pvt Ltd): 1. Tuticorin Registration District, Ottapidaram Taluk Palayamkottai Sub Registration Saragam, Kadambur Sub-Regn. Saragam, Ottanatham Village, Ayan Punjai Survey No.344/1 comprising 1.25.5 hectares i.e. 3 acres 10 cents of land out of which undivided 1 acre 55 cents of land Ayan Punjai Survey No.345/1 comprising 0.53.5 hectares i.e. 1 acre 32 cents of land, Ayan Punjai Survey No.346/2 comprising 0.90.5 hectares i.e. 2 acres 24 cents of land, totalling to an extent of 5 acres 11 cents of land. **Boundaries** for Survey No.344/1: On the North by - Survey No 347, On the South by - Survey No.345, On the East by - Survey No.344/2, On the West by - Survey No.343. Boundaries for Survey No.345/1: On the North by - Survey No.343 On the South by - No.7 Maniyatchi Village, On the East by - Survey No.345/2, On the West by - No.7 Maniyatch Village. Boundaries for Survey No.346/2 : On the North by - Survey No.346/1, On the South by - Survey No.345, On the East by - Survey No.346/3, On the West by - Survey No.344.2. Tuticorin Registration District, Ottapidaram Taluk, Palayamkottai Sub Registration Saragam, Kadambur Sub-Regn. Saragam, Ottanatham Village, Ayan Punjai Survey No.344/1 comprising 1.25.5 hectares i.e. 3 acres 10 cents of land out of which undivided 1 acre 55 cents of land. Avan Puniai Survey No.344/2 comprising 1.20.0 hectares i.e. 2 acres 96 cents of land. Avan Puniai Survey No.343/2 comprising 3.02.0 hectares i.e. 7 acres 46 cents of land, totalling to an extent of 11 acres 97 cents of land Boundaries for Survey No. 344/2; On the North by - Survey No. 347, On the South by - Survey No. 345, On the East by - Survey No.346, On the West by - Survey No.344/1. Boundaries for Survey No.343/2: On the North by - Survey No.342. On the South by - Survey No.343/3A, On the East by - Survey No.344, On the West by - Survey No.336. 1st and 2nd item totalled together 17 acres 8 cents of land at Ottapidaram Panchayat Union Limit. DATE : 14.10.2022 AUTHORISED OFFICER

> PLACE : TUTICORIN DBS BANK INDIA LIMITED

Kancheepuram

22_12_37

ஊர்வலம்

சின்னச் **சின்னதாய்...**

தமிழகம் முழுவதும் 83 கோயில்களில் திருப்பணிகள் தொடங்க வல்லுநர் குழு ஒப்புதல்

கோயில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவிலான வல்லுநர் குழுக் கூட்டம் சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், திருப்பணி இணை ஆணையர் பொ.ஜெயராமன், ஆகம வல்லுநர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், மயிலாப்பூர் வாலீஸ்வரர் கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், அருப்புக் கோட்டை சொக்கநாதர் கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் உள்ளிட்ட 83 கோயில்களில் திருப் பணிகள் தொடங்குவதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வல்லுநர் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் கோயில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும்.



சிமெண்ட் விலை உயர்வை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை கட்டுமான பொறியாளர் சங்கம் சார்பில் நேற்று வள்ளுவர் கோட்டம் அருகில் உண்ணாவிரதம் நடைபெற்றது.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை

சென்னை அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கொத்தனார் மணிகண்டன் (29). திருமணமானவர். கடந்த 2020–ம் ஆண்டு செப்.19–ல் வீட்டுக்கு வெளியே விளையாடிக் தை கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் துறைமுகம் அனைத்து மகளிர் போலீஸார், மணிகண்டனை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி, குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Newspaper: Hindu Tamizh Thisai

Language: Tamil Edition: Tamil Nadu

கல்வின Date of Publication : October 19,

எதிர்த்த வழக்கு

🔴 உயா் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை

கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து எம்எல்ஏ தொடர்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளன.

கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றி பிறப்பிக்கப்பட்ட அரசியல் சட்ட திருத்தத்தை எதிர்த்து திமுக எம்எல்ஏ டாக்டர் எழிலனின் அறம் செய்ய விரும்பு அமைப்பின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டு நீதிபதிகள் ஆர்.மகா தேவன், எம்.சுந்தர், செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய முழு அமர்வில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கில் தமிழக உயர் கல்வித்துறை சார்பில் . தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில்

"அரசியலமைப்புச் சட்டம் ஆரம்பத்தில் இருந்தே கல்வி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே

> தேசிய கல்விக் கொள்கை மாநில அரசுகளின் தன்னாட்சி அதிகாரத்தை பறித்துவிடுவதாக கூறுவது தவறு. 🥮

வழங்கியிருந்தது. கடந்த 1975-77-ம் ஆண்டுகளில் 21 மாதங்கள் நாட் டில் அவசரநிலை பிரகடனம் செய்தபோது சர்தார் ஸ்வரண் சிங் குழு அறிக்கையின் அடிப்படையில், எந்தவொரு விவாதமும் நடத்தாமல் மாநில பட்டியலில் இருந்த கல்வியை, பொதுப்பட்டியலுக்கு மாற்றியுள்ளனர். இது கூட்டாட்சி தத்துவத்துக்கும், கட்டமைப்புக்கும் விரோதமானது. தற்போது தேசிய கல்வி கொள்கை மூலமாகவும், நீட் தேர்வு வாயிலாகவும் மத்திய அரசு மாநில அரசுகளின் தன்னாட்சி உரிமையில் தலையீடு செய்கிறது. இந்திய பன்முகத்தன்மை வாய்ந்த நாடு என்பதால் ஒரே நாடு, ஒரே கல்வி என்பது சாத்தியமற்றது. கல்வி கடைக்கோடி வரை சென் றடைவதை மாநில் அரசுகளே உறுதி செய்ய முடியும், என அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், இந்திய கூட்டாட்சி கட்டமைப்பின் அடிப்படையில் தேசிய நலன் மற்றும் வளர்ச்சி சார்ந்த திட்டங்

நாடாளுமன்றத்தில் முறையாக களுக்கு மத்திய - மாநில அரசுகள் பங்களிப்பு வழங்கவேண்டும். மனித வளர்ச்சிக்கு முதன்மையானது கல்வி என்பதால் அதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கு முன்னுரிமை அளிக் கப்படவேண்டும். எனவே கல்வியை பொதுப்பட்டியலுக்கு கொண்டு வரப்பட்ட அரசியல் சட்ட திருத்தம் மாநில அரசுகளின் அதி காரத்தில் எந்த வகையிலும் தலை யிடவில்லை. மேலும், இதன் மூலம் கல்வியின் மேம்பாட்டுக்காக தேவையான ஆக்கப்பூர்வமான பல் வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு ஒருமித்த முடிவாக எடுக்க வழிவகை செய்துள்ளது. தேசிய கல்விக்கொள்கை மாநில அரசு களின் தன்னாட்சி அதிகாரத்தை பறித்துவிடுவதாக கூறுவதும் தவறு என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை நீதிபதிகள் வரும் நவம்பர் 7-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

வடகால் பணிகளை விரைந்து முடிக்க

வேண்டும்: ஜி.கே.வாசன்

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று விடுத்த அறிக்கை:

சென்னை மாந்கரில் சில மாதங்களாக மழைநீர் வடிகால் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

தீபாவளி பண்டிகை நெருங்கு வதையொட்டி, சென்னை மட்டு மின்றி அண்டை மாவட்டங்களில் பொதுமக்கள் இருந்தும் சென்னைக்கு வருகின்றனர். அவர்கள் மழைநீர் வடிகால் பணியால் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றத்தால் அவ திக்குள்ளாகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலைகள் சேறும் சக்தியுமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

தொழிலதிபரை கடத்தி ரூ.25 கோடி நிலம் அபகரித்ததாக புகார்

திமுக பெண் கவுன்சிலர் உட்பட 10 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு

சென்னை

தொழிலதிபரை கடத்தி ரூ.25 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக எழுந்த புகாரில் திமுக பெண் கவுன்சிலர் உட்பட . 10 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ் சென்னை சோழிங்கநல்லூரை

சேர்ந்தவர் அமர்ராம் (53). தொழிலதிபரான இவர், மெரினா காவல் நிலையத்தில் அண்மையில் புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:

நடத்தி வருகிறேன். சென்னையை அடுத்த நாவலூரில் 58 சென்ட் நிலத்தை கிருஷ்ணமூர்த்தி என்ப வரிடம் இருந்து வாங்கியிருந்தேன். இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.25 கோடி என்பதால் கேட்டு திரும்பக்

சூரியன் மறைக்கப்பட்டிருக்கும்.

பகுதுயில் உள்ள நகரங்களிலும

சூரிய கிரகணம் 2027 ஆகஸ்ட்

நவ. 8-ல் முழு சந்திர கிரகணம்

கக்கூடாது. மேலும், தொலை

நோக்கி அல்லது எக்ஸ்ரே சீட்டு

களைக் கொண்டும் பார்க்கக்

கூடாது. சூரிய வெளிச்சத்தைக்

குறைக்கும் தன்மை உடைய

சிறப்புக் கண்ணாடிகள் அணிந்தும்,

சூரியனின் பிம்பத்தை ஒரு

வெண்திரையில் விழச் செய்தும்

பார்க்கலாம். இதைத் தொடர்ந்து

வரும் நவம்பர் 8-ம் தேதி முழு

சந்திர கிரகணம் நிகழ உள்ளது.

இது தமிழகத்தில் பகுதி சந்திர

கிரகணமாக சில நிமிடங்களே

இவ்வாறு அவர் கூறினார்.

தென்படும்.

இந்த கிரகணத்தைப் பொது

தமிழகத்தில் மீண்டும் பகுதி

இந்த நிகழ்வைக் காணலாம்.

இதேபோல்,

இந்தியாவின்

2-ம் தேதி நிகழும்.

கிருஷ்ணமூர்த்தி மிரட்டி வந்தார். இந்த நிலம் தொடர்பாக கிருஷ் ணமூர்த்தியின் தம்பி, நீதி

மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த விவகாரம் தொடர்பாக பேச வேண்டும் என்று கூறி, மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே வருமாறு வழக்கறிஞர் ஒருவர் மூலம் என்னிடம் பேசினர். நானும் கலங்கரை விளக்கம் அருகே சென்றேன். அப்போது அடையாளம்

தெரியாத சிலர் என்னை கத்தி முனையில் மிரட்டி காரில் கடத்திச் சென்றனர். பின்னர், என்னை மிரட்டி திருப்போரூர் சார்பதி வாளர் அலுவலகத்தில் வைத்து, ஏற்கெனவே என்னிடம் விற்ற நிலத்தை வலுக்கட்டாயமாக மீண் டும் எழுதி வாங்கிக் கொண்டனர். கிருஷ்ணமூர்த்தி,

மகாராஷ்டிரா வங்கியின்

சென்னை

மனைவியும் சென்னை மாநக ராட்சி 124-வது வார்டு திமுக கவுன் . சிலருமான விமலா உள்ளிட்ட 10 பேர் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டனர். என்னை அடித்து, விரட்டி விட்டனர். ரூ.25 கோடி மதிப்புள்ள நிலத்தை என்னிடம் இருந்து அபகரித்துக் கொண்டனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது நிலத்தை மீட்டுத் தரவேண்டும்.

இவ்வாறு புகாரில் தெரிவித்தி

இது தொடர்பாக போலீஸார் விசாரித்தனர். இந்நிலையில், பெண் கவுன்சிலர் விமலா, அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

អាលាស្រាស់ ស្រាសាស្រាស់ மருத்துவக் கல்லூரி

🔀 சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்

சென்னை

சட்டப்பேரவையில<u>்</u> சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினர் க.அசோகன் பேசும்போது,"சிவகாசியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவ மனையை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் பேசியதாவது:

திருப்பூரில் ரூ.95 கோடியில் உயர் தொழில்நுட்பம் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனை விரைவில் அமைக்கப்பட உள்ளது. ஸ்ரீ பெரும்புதூரில் ரூ.146 கோடி மதிப்பிலும், தூத்துக் குடியில் ரூ.178 கோடியிலும்

இஎஸ்ஐ மருத்துவமனைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திண்டுக்கல், ராணிப்பேட்டை . மற்றும் வாணியம்பாடியில் தலா 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன.

சிவகாசியில் 1,050 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. 56 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். நிச்சயமாக இவர்களுக்கு உதவும் வகையில், முதல்வரிடம் கலந்து பேசி, விரைவில் சிவகாசியில் மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மதியம் 2.19-க்கு தொடங்கி மாலை 6.32 மணி வரை

தீபாவளிக்கு மறுநாள் பகுதி சூரிய கிரகணம்

🔀 வெறும் கண்களால் பார்க்கக்கூடாது என எச்சரிக்கை

வானியல் நிகழ்வான பகுதி சூரிய கிரகணம் அக்டோபர் 25-ம் தேதி நடைபெற உள்ளது. இதைத தகுந்த பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் வெறும் கண்களால் பார்க்கக்கூடாது என அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.

சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது நிகழ்கின்றன. கிரகணங்கள் அப்போது நிலவின்[°] நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது.

அதன்படி சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் எனவும், ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் பகுதி சூரிய கிரகணம் எனவும் குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் தீபாவளி பண்டிகைக்கு மறு நாளான அக்டோபர் 25-ம்

தேதி பகுதி சூரிய கிரகணம் நிகழ

இதுகுறித்து தமிழ்நாடு பெரி யார அறிவியல் மற்**று**ம் தொழில நுட்ப மைய செயல் இயக்குநர் எஸ்.சவுந்தரராஜ பெருமாள் கூறிய

உலக அளவில் சூரிய கிரகணம் மதியம் 2.19-க்கு தொடங்கி மாலை 6.32 மணி வரை நடைபெறும். இதை ரஷ்யாவின் தெற்குப் பகுதிகள், ஐரோப்பிய மக்கள் வெறும் கண்களால் பார்க் கஜகஸ்தான், நாடுகள், வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் காணமுடியும். அப்போது உலகின் எந்த பகுதியிலும் முழு கிரகணம் ஆண்டுதோறும் சராசரியாக நிகழாது. அதிகபட்சம் ரஷ்ய 4 கிரகணங்கள் வரை நிகழும். நாட்டின் மத்தியப் பகுதிகளில் மட்டும் சூரியனை 80 சதவீதம் சந்திரன் மறைக்கும்.

தமிழகத்தை பொருத்தமட்டில் சென்னையில் மாலை வானில் சூரியன் மறையும் போது 5.14 முதல் 5.44 மணி வரை மட்டுமே கிரகணம் தென்படும். அப்போது அதிகபட்சமாக 8 சதவீதம் மட்டுமே

மேற்குப்

மகாராஷ்டிரா வங்கியின் நிகர லாபம் கடந்த திங்களன்று இரு மடங்கு உயர்ந்து ரூ.535 கோடி யாக உள்ளது. கடந்த செப்டம்பர் 2022 வரையி லான 2-வது காலாண்டில் வங்கியின் நிகர வட்டி வருவாய் அதிகரிப்பு மற்றும் மோசமான கடன் களின சரிவு காரணமாக இது சாததியமானது கடந்த திங்கள்கிழமை மும்பை பங்குச்சந்தையில் இவ்வங்கி பங்குகளின் வர்த்தகம் 4.74 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கு ரூ.18.8-க்கு வர்த்தகமானது.

நீகர லாபம் இரு மடங்கு உயர்வு

மொத்த வருவாய் தற்போது ரூ.4,317 கோடி யாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் ரூ.4,039 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு ரூ.1,500 கோடியாக இருந்த நிகர வட்டி வருவாய் 26 சதவீதம் வளர்ச்சி பெற்று ரூ.1,887 கோடியாக உள்ளது.

கடந்த 2-வது காலாண்டில் 5.56 சதவீதமாக இருந்த வாராக்கடன் அளவு 3.40 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதேபோல மோசமான கடன் களின் அளவு 1.73 சதவீதத்திலிருந்து 0.68 சதவீத மாகக் குறைந்துள்ளது. இரண்டாவது காலாண் டில் வாராக் கடன்களுக்கான ஒதுக்கீடுகள், முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ஒதுக்கப்பட்ட ரூ.922 கோடியிலிருந்து ரூ.532 கோடியாகக் குறைந்துள்ளது.

நிதிச் செயல்பாடுகள் குறித்து வங்கியின் நிர்வாக இயக்குநர் ஏ.எஸ்.ராஜீவ் கூறும்போது, "நிகர வட்டி வருவாய் அதிகரிப்பு உள்ளிட்ட பல் வேறு காரணிகளால் லாபம் அதிகரித்துள்ளது"

இந்திய யூனியன் வங்கி சார்பில்

தேசிய அளவிலான விநாடி-வினா போட்டி 🔻

யூனியன் பாங்க் ஆஃப் இந்தி யாவின் சென்னை மண்டலம் சார்பில், அடையாறு பேட்ரிசி யன கலை அறிவியல் கல்லூர் யில் நேற்று முன்தினம் (அக்.17) தேசிய அளவிலான விநாடி-வினா போட்டி 'யூ-ஜீனியஸ்' என்ற பெயரில் நடைபெற்றது.

யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி சென்னை மண்டல கள மேலாளர் விஸ்வேஸ்வரன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஸ்தனிஸ் லாஸ் தலைமை விருந்தினராகப் பங் கேற்றார். வங்கியின் துணை பொது மேலாளர் ஜி.முருகன் பங்கேற்றனர்.

சென்னை, புதுக்கோட்டை, புதுச்சேரி, திருவள்ளூர், செங் கல்பட்டிலிருந்து



யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவின் சென்னை மண்டலம் சார்பில் நடைபெற்ற தேசிய விநாடி-வினா போட்டியில் பட்டம் வென்ற மாணவர்களுக்குக் கோப்பை வழங்கப்பட்டது.

பள்ளிகளைச் சேர்ந்த 203 அணிகள் இதில் பங்கேற்றன. முதன்மை மற்றும் மெயின் என 2 சுற்றுகளாக இப்போட்டி நடத்தப்பட்டது. ஒட்டுமொத்த அணிகளிலிருந்து 6 அணிகள் மெயின் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டன.

படூர், கேட்வே இன்டர் நேஷனல் பள்ளி மாணவர் கள் சோஹன் ஐடேகன்கர் மற்றும் சஞ்சய் செந்தில் குமார் ஆகியோர் நகர அளவில் பட்டம் வென்றனர். இவர் களைப்போலநாடு முழுவதும் மையங்களிலிருந்து வெற்றி பெற்று வரும் அணி கள் மும்பையில் நடைபெறும் அரையிறுதி, இறுதிச் சுற்று களில் மோதவுள்ளன.

PUBLIC NOTICE

The public in general and film trade in particular are hereby requested to take note that our client is in the process of acquiring the following rights (a) All Linear Rights for distribution and redistribution via any and all means including but not limited to through satellite, cable, DTH, IPTV, terrestrial, internet, mobile etc. including Catch-up TV rights (b) Syndication Rights for the rights granted on exclusive basis (c) Sub-titling Rights in all languages and dialects of the world (d) all other rights not specifically mentioned herein (collectively referred to as the "Rights"): for multiple telecasts for the entire world and Term commencing from the Start Date for the Films as detailed

Sr. No	Films	Languag e Granted	Star Cast	Rights - Exclusive / Non- exclusive	Dubbing Rights	Term
1	Sarvam Thaala Mayam	Tamil	G. V. Prakash Kumar, Nedumudi Venu, Aparna Balamurali & Others	Exclusive -India and non- exclusive for rest of the World	Not Granted	Start Date: i) Pay TV – 22 rd October, 2022; ii) Free Tv – 4 th March, 2024 End Date: Perpetuity
2	Pistha (2022)	Tamil	Metro Shirish, Mrudula Murali, Arundhati Nair, Senthil, Yogi Babu & Others	Exclusive -India and non- exclusive for rest of the World	Not Granted	Immediate Perpetuity
3.	Yutha Satham	Tamil	Gautham Karthik, R. Parthiban, Saipriya Deva & Others	Exclusive -India and non- exclusive for rest of the World	Not Granted	Immediate - Perpetuity

The Film(s) are free from any encumbrances, claims or demands, whatsoever. However should any person(s) have claim against, to, or in respect of any of the Film(s) mentioned hereinabove whether by way of any sale, license, assignment or otherwise, such person(s) are hereby required to make the same known in writing to us at our office at B-116, MITTAL TOWERS, NARIMAN POINT, MUMBAI - 400 021, within ten (10) days from the date of publication hereof, failing which the transaction will be completed without reference to such claim and the same, if any, will be deemed to have been waived.

Place: Mumbai Date: 19-10-2022

Naik Naik & Co., B-116, Mittal Towers, Nariman Point, Mumbai 400 021

போலீஸ் என கூறி ரூ.2.50 லட்சம் வழிப்பறி

சென்னை

திருவான்மியூரில் போலீஸ் . எனக் கூறி கட்டிட ஒப்பந்த தாரரிடம் ரூ.2.50லட்சம் வழிப் பறி செய்யப்பட்டுள்ளது. சென்னை வேளச்சேரி, காந்தி

நகரைச் சேர்ந்தவர் இளஞ் செழியன் (54). கட்டிட ஒப்பந்த தாரரான இவர் நேற்று முன்தினம் கட்டுமான பொருட்கள் வாங்கு வது தொடர்பாக சென்னை மாநகர பேருந்தில் திருவான்மி யூர் பேருந்து நிலையம் சென் றார். அங்கு தனது நண்பருக் காக சுமார் 15 நிமிடம் காத் திருந்தார்.

அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர், இளஞ் செழியனிடம் சென்று தங்களை போலீஸார் என அறிமுகம் செய்து கொண்டனர். மேலும், நீங்கள் இங்கு நின்று கொண்டு பெண்களைத் தவறான பார் வையில் பார்ப்பதாகப் புகார் வந் துள்ளது.

எனவே, உங்களிடம் விசா ரிக்க வேண்டும் எனக்கூறி சற்று தொலைவுக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், அவரை

சோதனையிட்டனர். அப்போது, இளஞ்செழியன் யில் ரூ.2.50லட்சம் இருந்தது தெரியவந்தது. அதுகுறித்து விசாரித்தனர். கட்டுமான பொருட்கள் வாங்குவதற்காக கொண்டு வரப்பட்ட பணம் என இளஞ்செழியன் விளக்கம் அளித்தார்.

அதை ஏற்றுக் கொள்ளாத மர்ம நபர்கள், அருகில் காவல் உதவி ஆணையர் நின்று கொண்டிருக் கிறார். அவரிடம் சென்று ஆலோ சித்து வருகிறோம். அதுவரை இங்கேயே நில்லுங்கள் எனக் கூறி பணத்துடன் சென்றவர்கள் மீண்டும் திரும்பவில்லை. அதன் பிறகு தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளஞ்செழியன் இது தொடர்பாக திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்

அதன்படி போலீஸார் வழக் குப் பதிந்து விசாரணை மேற் ். கொண்டுள்ளனர். முதல் கட்ட மாக கண்காணிப்பு கேமராக் களில் பதிவான காட்சிகள் அடிப் படையில் விசாரணை நடை பெறுகிறது.

ரானே இன்ஜின் வால்வ் லிமிடெட் Rane பதிவு அலுவலகம்: "மைத்ரி", 132, கதீட்ரல் சாலை, சென்னை - 600086. Visit us at: www.ranegroup.com CIN:L74999TN1972PLC006127

அன்றுடன் _ச ந்த அரை– (ண்டிற்கான ப	அறிக்கை 30.09.2021 அன்றுடன் முடிந்த அரை– யாண்டிற்கான
அன்றுடன் _ச ந்த அரை– (ண்டிற்கான ப	அன்றுடன் முடிந்த அரை–
	தணிக்கை செய்யப்படாத
238.34	176.38
(2.34)	(12.47)
(4.54)	(13.37)
(3.15)	(8.88)
(2.91)	(8.76)
6.72	6.72
0.72	0.72
(4.60)	(42.22)
	(13.22) (13.22)
` /	` '
8	238.34 (2.34) (4.54) (3.15)

யமுகூருயலை அசபா புட்டியல் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) விதிமுறைகள், 2015-ன் விதிமுறை 33-ன் கீழ் பங்குச் சந்தைகளில் தாக்கல் செய்யப்பட்ட, காலாண்டு நிதி முடிவுகளின் விரிவான வாடிவமைப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. நிதி முடிவுகளின் முடி வடிவம் பங்குச் சந்தை இணையதளங்களில் www.bseindia.com மற்றும் www.nseindia.com மற்றும் நிறுவனத்தின் இணையதளத்தில் www.ranegroup.com காணலாம். குறிப்புகள்:

. மேலே உள்ள நிதி முடிவுகள் தணிக்கை குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு, அக்டோபர் 18, 2022 அன்று நடைபெற்ற கூட்டத்தில்இயக்குநர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த நிதி முடிவுகளின் வரையறுக்கப்பட்டஆய்வு சட்டரீதியான தணிக்கையாளர்களால்மேற்கொள்ளப்பட்டது. தணிக்கையாளாகளால மேற்கொள்ளப்பட்டது. इன் 30, 2021 இல் முடிவடைந்த காலான்றன் ஒரு பகுதிக்கான நிறுவனத்தின் விற்பனையானது கோவிட்-19 தொற்றுநோய் பரவலினாக பாதிக்கப்பட்டத்தினால், செப்டம்பர் 30, 2022 இல் முடிவடைந்த அரையாண்டுக்கான முடிவுகள், செப்டம்பர் 30, 2021 இல் முடிவடைந்த அரையாண்டுடன் ஒப்பிட முடியாது , நிறுவனமானது, இந்த நிதி முடிவுகளின் ஒப்புதல் தேதி வரை உள்ள, அக மற்றும் வெளிப்புறு தகவல்களின் அடிப்படையில், கோவிட்-19 தொற்றுநோய் பரவலிகளான் ஏற்படும் நீதி மற்றும் பிற சொத்துகளின் அளவுகளில் எந்த மாற்றங்களும் தேவையில்லை என்று முடிவு செய்துள்ளது. நிறுவனம் எதிர்கால பொருளாதார நிலைமைகளை தொடர்ந்து கண்காணித்த அகள் மகிப்பே அடகும் அக்கும்

விதீவிலக்கான பொருட்கள் (நிகரம்) பின்வருவனவற்றைக் குறிக்கிறது.) செப்டம்பர் 30, 2021 இல் முடிவடைந்த காலாண்டு மற்றும் அரையாண்டுக்கான விருப்ப ஓய்வுச் செலவு முறையே ரூ.0.90 கோடி மற்றும் மார்ச் 31, 2022 இல் முடிவடைந்த ஆண்டிற்கு ரூ. 3.55 கோடி. மார்ச 31, 2022 இல் முடிவடைந்த ஆண்டிற்கு ஞ. 3.55 கோடி. நினடிக்கையாளர் தர உரிமை கோரல்களுக்கான ஒதுக்கீடு செப்பம்பர் 30, 2022 இல் முடிவடைந்த அரையாண்டுக்கு 2.20 கோடிகடி (செப்பம்பர் 30, 2022 மற்றும் ஜூன் 30, 2022 இல் முடிவடைந்த காலாண்டுகளுக்கு முறையே ரூ.1.15 கோடிகள் மற்றும் ரூ.1.0 கோடிகள்) வெளிநாட்டு வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட சில வால்வுகள் இறுதி செய்யபடுவதைப் பொறுத்தவரை மதிப்பேப்பட்டி தயாரிப்பு பொறுப்புச் செலவுகளுக்கு நிறுவனம் அதற்கான காப்பீட்டுக் கோரிக்கையைத் தொடங்கியுள்ளது. இது செயல்பாட்டில் உள்ளர செப்பம்பர் 30, 2022 இல் நிறைவேற்றப்பட்ட ஒதுக்கீடு. மதிப்பிடப்பட்ட நிகரப் பொறுப்பை ஈடுகட்ட போதுமானது என்று நீர்வாகம் கருதுகிறத

இடம்: பொன்னேரி, தீருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு தேதி: அக்டோபர் 18, 2022

ரானே இன்ஜின் வால்வ் லிமிடெடிற்காக எல் கணேஷ், தலைவர்